



Layout Application - Final Approval Letter

Roc No: 119/2023

Date: 5/10/24 3:45 PM

From:

Executive officer

242, Anna Street, Modakkurichi

To :

Mr.C.Prakash, M/S Kattu Real Estates, D.No25, Gandhiji Street, Poonjolai Nagar, Karur Bye pass Road, Kollampalayam, Erode -638002.

Online Application Number:

JQQA22QW

Sir/ Madam,

Sub :

Residential Layout - Erode District, Modakkurichi Taluk, Modakkurichi Town Panchayat, Modakkurichi "B" Village, Ward No.8, K.K.Avenue, Manjakattuvalasu, Modakkurichi R.S.No.628/1A of 3.06 ½ Acres or 12406sq.m. Residential planning approval has been granted for the proposed residential Layout in the area. Regarding final approval by Modakkurichi Town Panchayat

Ref :

- 1 Mr.C.Prakash, M/S Kattu Real Estates, D.No25, Gandhiji Street, Poonjolai Nagar, Karur Bye pass Road, Kollampalayam, Erode -638002 theirs (Online) Application No.JQQA22QW, Dated:20.12.2022
- 2 Proceeding of Erode District Deputy Director of Town and Country Planning Roc No-ERD/JQQA22QW/2022/TCP, Dated:02.02.2023
- 3 Gift deed to Modakkurichi Town Panchayat as Register No.1/2173/2023, Dt: 10.03.2023 at Avalpoondurai Register Office
- 4 Gift deed to TANGEDCO as Register No.1/2174/2023, Dt:10.03.2023 at Avalpoondurai Register Office
- 5 Proceeding of Erode District Deputy Director of Town and Country Planning Roc No-ERD/JQQA22QW/2022/TCP, Dated:18.04.2023
- 6 Modakkurichi Town Panchayat Resolution No.68, 69/2024, Date:11.03.2024
- 7 Other Relating Documents.



Body:

Order

Erode District, Modakkurichi Taluk, Modakkurichi Town Panchayat, Modakkurichi "B" Village, Ward No.8,



dated 16.06.2003 Ordinance no.134, Municipal Administration and Drinking Water Supply Department

dated as on 20.09.2002, technical approval has been given for this subdivision on the certification that the

local authority is fully satisfied with the land title.

Executive officer



Signature valid

Signed by: Executive Officer
Location: Erode
Date: 2024.05.10 15:45:20



மொடக்குறிச்சி பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர் : திரு.வீ.இராமகிருஷ்ணன்

ந.க.எண்.119/2023

நாள் : 17.05.2024

பொருள் : மனைப்பிரிவு - ஈரோடு மாவட்டம் - மொடக்குறிச்சி கிராமம், வார்டு எண்.8, மஞ்சக்காட்டுவலசு பகுதியில் கே.கே.அவென்யூ என்ற பெயரில் ரீ.ச.எண்.628/1A-இல் 3.06% ஏக்கர் (அ) 12406.00 ச.மீ இடத்தில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கு - நகர் ஊரமைப்பு இயக்குநரால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கியது - மனைப்பிரிவிற்கு இறுதி அங்கீகாரம் வழங்கி உத்தரவிடுதல் - தொடர்பாக.

- பார்வை : 1. நகர் ஊரமைப்பு துணை இயக்குநர், ஈரோடு அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.ERD/JQQAZ2QW/2022/TCP, நாள்.02.02.2023
2. அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலக தானசாசன எண்.2173/2023, நாள்.10.03.2023
3. நகர் ஊரமைப்பு துணை இயக்குநர், ஈரோடு அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.ERD/JQQAZ2QW/2022/TCP நாள்.18.04.2023 மற்றும் SWP/DTCP/ERODE/LAYOUT APPROVAL NO.122/2023 என எண்ணிட்ட மனைப்பிரிவு தொழில்நுட்ப ஒப்புதல் வரைபடம்.
4. இளநிலைப் பொறியாளர், அவல்பூந்துறை பேரூராட்சி தொகுப்பு அவர்களின் சான்று நாள்.01.03.2024
5. மொடக்குறிச்சி பேரூராட்சி மன்ற தீர்மானம் எண்.68/2024, நாள்.11.03.2024
6. மொடக்குறிச்சி பேரூராட்சி மன்ற தீர்மானம் எண்.69/2024, நாள்.11.03.2024

உத்தரவு

பார்வை 1இல் காணும் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (பொ), ஈரோடு அவர்களின் கடிதத்தில் மொடக்குறிச்சி கிராமம், வார்டு எண்.8, மஞ்சக்காட்டுவலசு பகுதியில் கே.கே.அவென்யூ என்ற பெயரில் ரீ.ச.எண்.628/1A-இல் 3.06% ஏக்கர் (அ) 12406.00 ச.மீ பரப்பில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைக்காக மேற்படி மனைப்பிரிவில் அமையும் சாலைகள் மற்றும் பொதுத்திறவிடங்களை பேரூராட்சிக்கு உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை 2இல் காணும் அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலக தானசாசன ஆவணத்தில் மேற்படி மனைப்பிரிவில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சாலைகள், சாலையின் மூலைமுடுக்குகள், மற்றும் பொது திறவிடங்களை மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

பார்வை 3இல் காணும் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ), ஈரோடு அவர்களின் உத்தரவில் மொடக்குறிச்சி கிராமம், வார்டு எண்.8, மஞ்சக்காட்டுவலசு பகுதியில் கே.கே.அவென்யூ என்ற பெயரில் ரீ.ச.எண்.628/1A-இல் 3.06% ஏக்கர் (அ) 12406.00 ச.மீ பரப்பில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கு SWP/DTCP/ERODE/LAYOUT APPROVAL NO.122/2023 என எண்ணிட்டு மனைப்பிரிவு வரைபடத்திற்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பார்வை 4இல் காணும் இளநிலைப் பொறியாளர், அவல்பூந்துறை பேரூராட்சி தொகுப்பு அவர்களின் சான்றில் வார்டு எண்.8, மஞ்சக்காட்டுவலசு பகுதியில் கே.கே.அவென்யூ என்ற பெயரில் ரீ.ச.எண்.628/1A-இல் 3.06% ஏக்கர் (அ) 12406.00 ச.மீ பரப்பில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவில் தார் சாலைகள், வடிகால்கள், தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் குழாய்கள் விண்ணப்பதாரரால் தரமாக அமைக்கப்பட்டுள்ளதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.

பார்வை 5இல் காணும் மொடக்குறிச்சி பேரூராட்சி மன்ற தீர்மானத்தில் மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தானாசனம் மூலம் ஒப்படைப்பு செய்யப்பட்ட சாலைகள் மற்றும் பொதுதிறவிங்களை பேரூராட்சியின் பராமரிப்பில் எடுத்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பார்வை 6இல் காணும் மொடக்குறிச்சி பேரூராட்சி மன்ற தீர்மானத்தில் மேற்படி மனைப்பிரிவில் மனுதாரரால் அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதால் மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ), ஈரோடு மாவட்டம் அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப அங்கீகார நிபந்தனைகளுக்கு உட்பட்டும், மொடக்குறிச்சி பேரூராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையிலும் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி கிராமம், மற்றும் பரப்பில் அமைந்துள்ள குடியிருப்பு மனைப்பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 61 மனைகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் திரு.சி.பிரகாஷ் என்பவருக்கு 1920ஆம் ஆண்டு நகராட்சி சட்ட வழிகளின் படி கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மனைப்பிரிவுக்கு இறுதி அங்கீகாரம் வழங்கி உத்தரவிடப்படுகிறது.

தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவின் ஒதுக்கீடுகள் விபரம்

- | | |
|--|----------------------------------|
| 1. மனைப்பிரிவு இடத்தின் பரப்பளவு | - 3.06% ஏக்கர் (அ) 12406.00 ச.மீ |
| 2. ஒதுக்கிய மனைகள் | - 61 |
| 3. பூங்கா (பேரூராட்சிக்கு ஒப்படைத்தது) | - 924.98 ச.மீ |
| 4. பொது உபயோகம் (பேரூராட்சிக்கு ஒப்படைத்தது) | - 62.22 ச.மீ |
| 5. பொது உபயோகம் (மின்வாரியம்) | - 53.28 ச.மீ |
| 6. சாலைகள் (பேரூராட்சிக்கு ஒப்படைத்தது) | - 3453.48 ச.மீ |

நிபந்தனைகள்

1. மனைகள் மற்றும் தெருக்கள் தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் SWP/ DTCP/ ERODE/ LAYOUT APPROVAL NO.122/2023-இல் தெரிவிக்கப்பட்டுள்ள அளவுகளின் படி எல்லை கற்களால் வரையறுக்கப்பட்டுள்ளதை நகர் ஊரமைப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெறாமல் மாற்றம் செய்யக்கூடாது.
2. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மனைகள் ஒருங்கிணைக்கவோ மாற்றி அமைக்கவோ கூடாது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் மனை ஒப்புதல் வழங்கப்பட்ட 3 வருடங்களுக்கு மேலாகியும் EWS மனைகள் விற்க இயலாத நிலை இருப்பின் அரசாணை எண்.16, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நாள்.31.01.2020இன் படி EWS மனைகளை ஒருங்கிணைப்பு செய்ய விண்ணப்பித்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.
3. The Tamilnadu Government in G.O Ms. No.112, Housing and Urban Development Department Dated : 22.06.2017 have approved the Tamilnadu Real Estate (Regulation & Development Act 2016). The promoter has to advertise, Market, Book, Sell or offer for sale, or invite personals to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any real estate project or part of it only after registering the Real Estate Project with the real Estate Regulatory Authority" என்படி நடவடிக்கை தொடருமாறு மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

4. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் மனைப்பிரிவிற்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிகளும் இம்மனைப்பிரிவிற்குப் பொருந்தும். எனவே, பொருத்தமான விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.
5. நகர் ஊரமைப்பு துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப வரைபடத்திற்கு மாறாக மனையின் அளவுகள், சாலைகளின் அமைப்புகள் மற்றும் அளவுகள் பொது ஒதுக்கீடு அளவுகள் ஆகியவற்றை மாற்றுதல் மற்றும் மனைகளை மேலும் உட்பிரிவு செய்தல் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் நகர் ஊரமைப்பு துறையின் முன் ஒப்புதலின்றி செய்தல் கூடாது.
6. அங்கீகரிக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது காரணங்களுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ள மனைகள் தவிர மற்ற மனைகளை குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மனை உபயோகம் மாற்றம் கோரும் இடங்களில் மட்டுமே Tamilnadu Combined Development Building Rule 2019-இல் குறிப்பிட்டுள்ள Residential Use-ல் குறிப்பிடப்பட்டுள்ளவைகளுக்கு மட்டுமே நகர் ஊரமைப்புத் துறையின் முன்அனுமதி பெறப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் அனுமதிக்கப்படும்.
7. கடைக்கால் (Foundation) போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமன்படுத்தவோ, நிலத்தினை சீர் செய்யவோ, மனையிலிருந்து மண் தோண்டி பள்ளங்கள், குழிகள் ஏற்படுத்தக்கூடாது.
8. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி நிபந்தனைக்குட்படுவதாக எழுத்து மூலமாக நிர்வாக அதிகாரி (Executive Authority)யுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைப்பிரிவு நிபந்தனைகளை தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்கப்படுவதும் அல்லது குத்தகைக்கு விடப்படுவதும் மேற்படி நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் செய்யப்பட வேண்டும். மனைகள் விற்பவரையும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி நிபந்தனைகளை விற்பனைப் பத்திரங்களின் பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும்.
9. மனைப்பிரிவில் பள்ளமாக உள்ள பகுதியில் தெரு மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
10. 7.20 மீட்டர் அகலத்திற்கு அதிகமாக உள்ள எல்லாத் தெருக்களிலும் நிழல் தரும் மரங்கள் எதிர்த்தாற்போல் அடுத்தடுத்து 9.00 மீட்டர் தூரத்திற்கு மேற்படாமல் சாலையின் எல்லையிலிருந்து 1.00 மீட்டருக்குள் வளர்க்கப்பட வேண்டும்.
11. மனுதாரர் மொடக்குறிச்சி பேரூராட்சி செயல்அலுவலரிடமிருந்து மனைப்பிரிவு வரைபடத்திற்கு ஒப்புதல் பெற்றவுடன் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்ற இடத்தில் அறிவிப்பு பலகை மூலம் மனைப்பிரிவு அங்கீகரித்த மன்ற தீர்மானம் எண்ணும் நாளும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மனுதாரருக்கும் ஒப்பந்தமான நாளும் எண்ணும் தெளிவாக குறிப்பிட்டு அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
12. மனைப்பிரிவில் அமையும் மனையில் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் ஒவ்வொரு கட்டடத்திற்கும் கண்டிப்பாக உள்ளாட்சியிலிருந்து அனுமதி பெறவேண்டும். உள்ளாட்சியின் அதிகார வரம்பிற்கு உட்படாத கட்டிடமாக இருப்பின் நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி பெற வேண்டும்.
13. ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்தை எவ்வித மாற்றம்/ விடுதலின்றி மனைப்பிரிவு நுழைவாயிலில் 6x4 அளவிலான நிரந்தர தகவல் பலகை மூலம் பொதுமக்கள் பார்வைக்கு நிரந்தரமாக பிரசுரிக்கப்பட வேண்டும். மேலும் மனைப்பிரிவு அங்கீகரித்த மன்ற தீர்மானம் எண்ணும், நாளும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
14. மனுதாரர் சமர்ப்பித்துள்ள நில உரிமை ஆவணங்களின் படி நில உரிமம் குறித்து பரிசீலிக்கப்படுகிறது. எனவே உண்மையில் நில உரிமம் இல்லாத இடத்திற்கு மனைப்பிரிவு அங்கீகரிக்கப்பட்ட காரணத்திற்காக எந்த உரிமையும் கொண்டாட முடியாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.


15. நில உரிமம் குறித்து வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவையல்ல என அறியப்பட்டால் அல்லது மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியதால் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்படின் மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி பேரூராட்சி செயல் அலுவலரால் ரத்து செய்யப்படும்.
16. மனைகளை விற்பனை செய்யும்போது இவ்வாணையின் நகலோடு, நகர் ஊரமைப்புத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபட நகல் மனை வாங்குபவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
17. தள பரப்பு குறியீட்டு எண். (FSI) TNCDDBR 2019இன் படி அனுமதிக்கலாம்.
18. கோவில், தேவாலயம், மசூதி ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தால், அம்மனைகளை வரைபடத்தில் காட்டியுள்ளது போல் உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும். மனைகளை அதற்குரிய உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
19. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு வரைபடத்தில் காட்டியுள்ளவாறு கட்டட வரம்பு விடப்பட வேண்டும். மனைப்பிரிவில் அமையும் 7 மீட்டர் (23அடி) மற்றும் 9 மீட்டர் (30 அடி) அகலம் வரையிலான சாலைகளுக்கு 1.5 மீட்டரும் (5அடியும்), 12 மீட்டருக்கு (40 அடிக்கு) மேல் மற்றும் 15 மீட்டர் (50 அடி) அகலத்திற்குட்பட்ட சாலைகளுக்கு 3 மீட்டரும் (10 அடியும்) 15 மீட்டர் (50 அடி) அகலத்திற்கு மேலும் 24 மீட்டர் (80அடி) அகலம் மற்றும் அதற்கு மேற்பட்ட அகலம் கொண்ட சாலைகளுக்கு 6 மீட்டர் (20 அடி) என்ற அளவில் கட்டட வரம்பு விடப்பட வேண்டும். ஊராட்சி கட்டட விதிகளின் படி மனையின் எல்லைக்கும் கட்டட வரம்பிற்கும் உட்பட்ட நிலப்பகுதியில் தெருவின் உயர் மட்டத்திலிருந்து 1.8 மீ (6 அடி) மாவட்ட நகராட்சிகள் கட்டட விதிகளின் படி 2.4 மீ (8 அடி) உயரத்திற்கு மேற்படாத சுற்றுச் சுவர் அல்லது வேலி தவிர வேறு எந்தவித கட்டமோ சுவரோ கட்டுதல் கூடாது.
20. மனையின் பக்க எல்லைக்கும் கட்டத்திற்கும் இடையில் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 1.5 மீ அளவுகள் திறந்த வெளி அல்லது ஒரு பக்கம் மட்டும் குறைந்தது 3 மீட்டர் திறவெளி விடப்பட வேண்டும். 10 மீட்டர் வரை மனையின் அகலம் உடைய மனைகளுக்கு பக்கத் திறந்தவெளி ஒரு பக்கத்திலாவது குறைந்தது 1.5 மீட்டர் விடப்பட வேண்டும்.
21. ஒவ்வொரு மனையின் பின்புற எல்லைக்கும் கட்டத்திற்கும் இடையில் மனையின் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 2 மீட்டர் அளவுள்ள திறந்த வெளி இருத்தல் வேண்டும்.
22. விரிவு அபிவிருத்தி திட்டப்பகுதியில் அமையும் மனைப்பிரிவு எனில் திட்ட விதிகளின்படி மனையின் பரப்பில் 50 அல்லது 67 விழுக்காட்டிற்கு மேல் கட்டிடம் கட்டப்படக்கூடாது. கட்டிடம் கட்டாமல் விடப்படும் திறந்த வெளியினை தோட்டமாக திறந்த முற்றமாகவோ தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ துப்புரவாக பராமரித்தல் வேண்டும்.
23. பூங்கா/ பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தினை மனைப்பிரிவு ஒப்புதல் பெறும் நபரோ அல்லது வேறு நபர்களோ விற்பனை செய்ய முயற்சித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
24. மனைப்பிரிவு உரிமையாளர்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த (கிரையப் பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திர, பொது அதிகார ஆவணம் மேலும் பல) ஆவணங்களின் மூலம் விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்பட்டு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி மனைப்பிரிவில் சொத்தினை வாங்க விரும்புவோர் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையினை தனியாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும், அதன் மீது வேறு யாரேனும் தனிநபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய இவ்வலுவலகம் பொருத்தமான அமைப்பு அல்ல என தெரிவிக்கப்படுகிறது.


25.1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 4 மற்றும் நில உச்சவரம்பு சட்டம் 1978 மற்றும் நில சீர்திருத்தச்சட்டம் 1961 தொடர்பாக மனுதாரர் அளித்த உறுதிமொழியின் பேரில் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே இம்மனைப்பிரிவுக்கான நிலம் மேற்படி சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு உட்படின் அதற்கு மனுதாரரே பொறுப்பாவார்.

26.நில ஆர்ஜிதம் தொடர்பாக நிலஆர்ஜிதப்பட்டியல் (Land Plan Schedule) எதுவும் பரிசீலனைக்கு பெறப்படவில்லை என்பதால் இம்மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பின்னாளில் இது தொடர்பாக புகார்கள் ஏதும் வரப்பெறின் சம்மந்தப்பட்ட உரிமையாளரே பொறுப்பாவார்.

27.மேற்காணும் மனைப்பிரிவிற்கு இறுதி ஒப்புதல் அளித்தமைக்கு தணிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு இழுப்பு தொகை செலுத்த தெரிவிக்கப்பட்டால் அதனை ஒரே தவணையில் உடனடியாக செலுத்த வேண்டும்.

28.மனுதாரர் இம்மனைப்பிரிவில் அமையும் சாலையின் குறுக்கில் சுற்றுச்சுவர் அமைத்தோ, கம்பிவேலி அல்லது வேறு வழியில் சாலையினை அடைத்து ஆக்கிரமிப்பு ஏதும் செய்யக்கூடாது. மேற்படி சாலை பொதுச்சாலை என்பதால் இம்மனைப்பிரிவில் இருந்து அருகில் உள்ள இடத்திற்கு செல்ல வழிவகை உள்ளது. எனவே மேற்படி சாலையின் குறுக்கில் எவ்விதமான ஆக்கிரமிப்பும் மேற்கொள்ள மனுதாரருக்கு உரிமை இல்லை, தவறும் பட்சத்தில் மேற்படி உத்தரவு இரத்து செய்யப்படும் என கடுமையான நிபந்தனையுடன் இவ்வத்திரவு வழங்கப்படுகிறது.




செயல் அலுவலர்,
மொடக்குறிச்சி பேரூராட்சி,
ஈரோடு மாவட்டம்.

இணைப்பு

நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ), ஈரோடு. அவர்களது கடிதம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி மனைப்பிரிவு வரைபடம்.

பெறுநர்

திரு.சி.பிரகாஷ், 25, காந்திஜி வீதி,
பூஞ்சோலை நகர், கரூர் பைபாஸ் ரோடு,
கொல்லம்பாளையம், ஈரோடு

நகல்

1. நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம், ஈரோடு.
2. சார்பதிவாளர் அலுவலகம், அவல்பூந்துறை
3. அலுவலக கோப்பிற்கு.